

Minna no nihongo lesson 23

பாடம் 23

- ❖ ききます (聞きます)- அல்லது ஒருவர்யானேன் - To listen (to the teacher)
- ❖ まわします (回します) - கரக்குவதற்கு - To rotate
- ❖ ひきます (引きます) - அடிந்தறி - To pull the drawer
- ❖ かえます (変えます) - வெனசீ கருவதற்கு , மார்க் கருவதற்கு - To change
- ❖ さわります(触ります) - அல்லது , சீப்பர்க் கருவதற்கு - To touch
- ❖ でます (出ます) - ஓதுரை சல்லி உடியுத் திட்டுவதற்கு - To come out
balance(money)
- ❖ あるきます (歩きます) - ஆவிடின்தறி - To walk
- ❖ わたります (渡ります) - பால்மேன் திட்டேர் வென்தறி - To across(Bridge)
- ❖ まがります (曲がります) - எடுத்து கூருவதற்கு - To turn(right side)
- ❖ さびしい(寂しい) - பால்டி - lonely
- ❖ おゆ (お湯) - செல்லு வந்துர் - Hot water
- ❖ おと - ஏவிட்டி - Sound
- ❖ サイズ- விளையல்தறி , சுகீசீ திட்டு - Size
- ❖ こしょう(故障) - குயா விரதித் திட்டு / வென்தறி - Turn off
- ❖ みち (道) - பார் - Road
- ❖ こうさてん (交差点) - ஹரசீ பார் , மூன்றால்தறி - Cross
- ❖ しんごう (信号) - மார்க் சுஞ்சு பக்கா - Colour lights
- ❖ かど (角) - சுஞ்சிய - Intersection/road crossing
- ❖ はし(箸) - பால்மே - Bridge
- ❖ ちゅうしゃじょう (駐車場) - ரட்டால் - Parking(vehicles)
- ❖ たてもの(建物) - கோவினாடில்லை - Buildings
- ❖ なんがいも (何階も) - கிணிப் பர்க் - Several times
- ❖ め (目) - ஒன்று ஒன்று பிரிவு விட யோட்டு பூத்தன்யகி. - Used to show indicate order
- ❖ しようとくださいし (称徳だい子) - கேள்கொகு குமார்யா (574-622)- prince Shothoku
- ❖ ほうゆうじ (法融寺)- ஹோரியுதி பன்ஸல் ஹந்து சீயுவதே கீ கேள்கொகு குமார்யா விஷீன் தை பூ நருவல் திதிரி பன்ஸல்கி - Horiyuki temple (built by prince Shothoku in nara in seventh centuary)

- ❖ げんぎちや(元気茶)- මන්කල්පිත නේ - imaginary tea
- ❖ ほんだえき (本田駅) - මන්කල්පිත දුම්රිය පොල - Imaginary station
- ❖ としょかんまえ (図書館前) - මන්කල්පිත බස් තැවතුම - Imaginary bus stop